

November 06, 2020

TAKE/BSE/2020-21

The Manager
Dept. of Corporate Services-Listing
Bombay Stock Exchange Limited,
P. J. Towers, Dalal Street,
Mumbai - 400001

TAKE/NSE/2020-21

The Manager-Listing Department
National Stock Exchange of India Limited
Exchange Plaza,
Bandra - Kurla Complex, Bandra (East),
Mumbai - 400051

Sir/ Madam,

Sub: Newspaper Publication

Scrip: NSE- TAKE & BSE- 532890

Pursuant to Regulations 29 and 47 of Chapter IV of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith, copies of the Notice of Board Meeting to be held on November 12, 2020, published in newspapers, namely, Financial express (English) and Makkal Kural (Tamil), dated November 05, 2020.

Kindly take the same on record and acknowledge.

Thanking you.

Yours faithfully,
For TAKE Solutions Limited



Avaneesh Singh
Company Secretary
Encl: A/a



CIL e-auctions to get back to pre-Covid status in view of Oct auction's success

FE BUREAU
Kolkata, November 4

COAL INDIA (CIL'S) November onward auctions will be back to pre-Covid status, wherein the PSU miner's subsidiaries will determine their own additions.

The decision came after gauging the response in the October auctions, where CIL introduced an add on of 10% over the notified price to test the market trends.

CIL brought down the reserve price for the auctions at the level of the notified price at the onset of the Covid-19 pandemic.

The October auctions has signalled stable auction sales and increased premiums in the ensuing months even after adding premium on the notified price to fix the reserve price, a top CIL executive said.

CIL's e-auction sales at 16.8 million tonne (MT) in October was up 190% compared to 5.8 MT booked during October last fiscal.

The big jump was on the back of the power sector and other coal buyers, signalling a strong demand resumption after a Covid-led hiatus.



The October auctions fetched CIL an average 1.3% increase over the notified price through special spot, which is a new auction outlet for coal importers, over the prevailing four windows chipped in 1.4% increase over the notified value, a CIL spokesperson said, adding under the special spot, a first time introduction meant for containing coal imports, 1.6 MT of coal was booked.

CIL's special forward auction for the power sector, booked 6.5 MT in October, accounting for 38.7% of the total booked quantity.

This sector booked only 2 MT in September.

The power sector's booking for the seven months ending October this fiscal, has been 16.5 MT compared to 12.9 MT booked during the same period last fiscal, a 28% increase.

Volume booking in e-auctions for the first seven months of the ongoing fiscal ending October at 59 MT, increased 28 MT, a growth by 90%, while it fetched an average premium of 10% over the notified price.

During April-October, non power sector consumers in exclusive e-auction, booked 16.8 MT against 4.8 MT it had booked during the same period last fiscal.

Punjab farm protests: Railways incurs loss of ₹1,200 crore

PRESS TRUST OF INDIA
New Delhi, November 4

THE LOSS SUFFERED by the Railways due to the agitation in Punjab over the Centre's farm reform laws has already crossed an estimated ₹1,200 crore as protests on train tracks continued at 32 places across the state, the national transporter said on Wednesday.

According to data from the national transporter, over 2,225 freight rakes carrying vital commodities could not be operated till date due to the blockades caused by the protestors. Around 1,350 trains have been forced to be cancelled or diverted, it said.

"Losses already expected to have crossed ₹1,200 crore as agitators continued dharna at platforms/near railway track. Train movement had to be suspended due to operational and safety considerations as agitators have suddenly stopped some train movement and sporadic blockades continued at various places especially around Jandiala, Nabha, Talwandi Sabo and Bathinda," an official said.

"Due to the continued blockages at sections of tracks in Punjab, there has been a major adverse impact on freight movement and on availability of vital commodities for farm, industrial and infrastructure sector as well," the official said.



Later in a statement, the Railways said outward loading too has been affected from the Punjab area.

Movement of foodgrain, container, automobile, cement, pet coke, fertiliser have also taken a hit, the statement said, adding the average loss of loading per day in Punjab was 40 rakes per day. "Running trains with protestors sitting on the tracks or close to it is a dangerous situation. Trains drivers find it extremely hazardous to run in such situations," it said.

Earlier, railway minister Piyush Goyal had written to Punjab chief minister Amrinder Singh seeking assurance about safety of tracks and running staff to resume operations.

The Punjab chief minister is scheduled to lead a 'dharna' of Congress MLAs at Rajghat in the national capital on Wednesday following President Ram Nath Kovind's refusal to meet a delegation led by him over the Centre's farm laws issue.

The Punjab Chief Minister's Office had on October 21 sought an appointment for Singh and his delegation with the President to urge him to grant his assent to the state's farm bills passed last month by the assembly in a bid to negate the Centre's farm legislations.

The farmers' agitation in Punjab began around September 24 when they started blocking railway tracks and stations demanding repeal of the three agriculture related Bills.

SBI HOME LOANS
INTEREST RATE REDUCED
This Diwali, enjoy special offers on Home Loans and celebrate with SBI.
• 100% WAIVER ON PROCESSING FEE*
• UP TO 25 BPS FESTIVE SEASON INTEREST RATE CONCESSION*
• SPECIAL CONCESSIONS ON YONO APP*
HOME LOAN @ 6.90% ONWARDS*
This product maps to the following SDGs and contributes towards Sustainable India.
For more information, visit your nearest SBI branch or visit bank.sbi | homeloans.sbi or call 1800 11 2018.

Representatives of Rjio depose before parliamentary panel on data security

EXECUTIVES OF JIO Platforms and Reliance Jio Infocomm depose before a parliamentary panel on the issue of data safety on Wednesday and were asked if there is any data-sharing mechanism between the company and its investors Facebook and Google.

The Joint Committee of Parliament on the Personal Data Protection Bill, chaired by BJP MP Meenakshi Lekhi, questioned Reliance Jio executives about privacy of data of its subscribers and users of Jio platforms. "It was asked to Jio executives that does the company

have any data-sharing mechanism with Google and Facebook and its users, to which the representatives of the telecom firm declined and informed that both tech players are its financial investors," Lekhi said after the meeting.

She said the company executives were in favour of data protection and its localisation in India.

Representatives of Google, Facebook, Twitter, Amazon and Paytm have already depose before the panel. While those of Ola, Uber and Airtel have also been called to appear before the panel.

Cabinet approves ₹1,811 cr for Luhri hydro plant

FE BUREAU
New Delhi, November 4

THE CABINET COMMITTEE on Economic Affairs on Wednesday approved investment of ₹1,811 crore for the 210-mega watt uhri Stage-I hydroelectric project in Himachal Pradesh.

The project is being implemented by state-run Satluj Jal Vidyut Nigam (SJVN) and is scheduled to be commissioned in five years.

The hydro power plant is expected to generate 758.20 million units of electricity annually. The Union government is also providing grants of ₹66.19 crore for supporting this project by providing enabling infrastructure.

During the project's life cycle of 40 years, Himachal Pradesh will receive free power worth ₹1,140 crore cumulatively, the government said.

Families affected due to this project will be provided with 100 units of free electricity per month for ten years. The cost of the project was initially estimated to be ₹2,208 crore. It was conceived as a run-of-the-river plant to tap the hydropower potential of Satluj, requiring about 150 hectre of land.

Nod to MoU between India, UK for cooperation in medical product regulation

The Union Cabinet has given its approval for signing an MoU between the Central Drugs Standard Control Organization (CDSCO) and the United Kingdom Medicines and Healthcare Products Regulatory Agency for cooperation in medical products regulation, according to an official statement.

The main areas of cooperation between the two regulatory authorities include exchange of safety information, including pharmacovigilance where there is a particular safety concern related to the other party.

It also includes exchange of information on laws and regulations regarding medicines and medical devices.

Keva
S H KELKAR AND COMPANY LIMITED
CIN No: L74999MH1955PLC009593
Registered Office: Devkaran Mansion, 36, Mangaldas Road, Mumbai - 400002
Corporate Office: Lal Bahadur Shastri Marg, Mulund (West), Mumbai - 400080
Tel No: +91222164 9163 | Fax No: +91222164 9161
Website: www.keva.co.in | Email Id: investors@keva.co.in

NOTICE OF BOARD MEETING
Notice is hereby given that, pursuant to Regulation 29, 33 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, a meeting of the Board of Directors of S H Kelkar and Company Limited will be held on Wednesday, November 11, 2020 to inter alia

- consider, approve and take on record the unaudited standalone and consolidated financial results for the quarter and half year ended September 30, 2020 subject to a limited review by the Statutory Auditors.
- consider proposal of declaration of Interim Dividend for the financial year 2020-21 to the equity shareholders of the Company ("Interim Dividend").

For S H Kelkar and Company Limited
Sd/-
Deepti Chandratra
Company Secretary

Place : Mumbai
Date : November 04, 2020

Gujarat Agro Industries Corporation Ltd.
(A Government Enterprise)
TENDER NOTICE
Gujarat Agro Industries Corporation Limited invites on-line tender for Selection of Agency for Operation, Maintenance And Management For Centre For Perishable Cargo As Well As General Cargo At Sardar Vallabhbhai Patel International (SVPI) Airport, Ahmedabad, Gujarat. Tender document can be accessed / downloaded from our website www.gaic.gujarat.gov.in or <http://gujagro.procure.com> from 05-11-2020 18.00 Hrs onwards. For further information, please keep track with our website. All tenders will be accepted only through e-tendering (online tendering) process. In case of queries related to e-tendering, please contact (i) Code Solutions (www.nprocure.com) toll free No. 18002331010 or direct No. 079-40007501 or alternatively you can contact: **Additional General Manager (M & P & A), Gujarat Agro Industries Corporation Ltd., Gujarat State Civil Supply Corporation Administrative Complex Ground Floor, Sector-10/A, Gandhinagar -382010. Ph. No. 079-23240208.**

Managing Director

K G DENIM LIMITED
CIN: L17115T21992PLC003798
Regd. Office : Then Thirumalai, Jadayampalayam, Coimbatore - 641 302.
Phone : 04254-235240 Fax : 04254-235400
Website: www.kgdenim.com E-mail id: cskgdl@kgdenim.in

NOTICE OF THE BOARD MEETING
Notice is hereby given that pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, a meeting of the Board of Directors of the Company is scheduled to be held through Video Conferencing at 12.00 Noon on Friday, November 13, 2020, inter alia, to consider and to take on record the Un-audited Financial Results of Standalone and Consolidated Accounts of the Company for the quarter and half year ended 30th September, 2020.

Details are available at: Company website : www.kgdenim.com
Stock Exchange Website : www.bseindia.com

Coimbatore
04.11.2020

For K G DENIM LIMITED
KG BAALAKRISHNAN
EXECUTIVE CHAIRMAN

SANGHVI FORGING AND ENGINEERING LIMITED
Head Office: A-8, Parvati Chamber, Opp. Apsara Cinema, Pratapnagar Road, Vadodara-390004
Ph: 0265-2580644/2581658 Fax: 0265-2581126
Registered Office: 244/6-7, G.I.D.C. Industrial Estate, Waghodia - 391760
Dist. Vadodara. Ph: 02668-673100 Fax: 02668-673135
Email: cs@sanghviengine.com Website: www.sanghviengine.com
CIN: L28910GJ1989PLC012015

NOTICE
Notice is hereby given that in terms of Regulation 29 read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 to consider, approve and take on record the Un-audited Financial Results for the quarter ended September 30, 2020 on Tuesday, November 10, 2020 at the registered office of the company situated at 244/6-7, G.I.D.C. Industrial Estate, Waghodia 391760, District Vadodara, Gujarat.

For Sanghvi Forging and Engineering Limited
Sd/-
Deepika Agrawal
Company Secretary

Date: November 4, 2020
Place: Vadodara

JK LAKSHMI CEMENT LTD.
Extract of Unaudited Consolidated Financial Results for the Quarter and Six Months ended 30.09.2020

Sl. No.	Particulars	Quarter ended			Six Months ended		
		30.09.2020	30.09.2019	30.09.2020	30.09.2020	30.09.2019	30.09.2020
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited
1	Total Income from Operations	1,131.74	1,012.36	2,043.28			
2	Profit before Interest, Depreciation & Taxes (EBITDA)	242.50	183.84	422.13			
3	Net Profit/(Loss) for the Period (before Tax and Exceptional Items)	133.95	76.66	205.94			
4	Net Profit/(Loss) for the Period before Tax (after Exceptional Items)	133.93	76.65	205.92			
5	Net Profit/(Loss) for the Period after Tax (after Exceptional Items)	92.93	49.72	143.56			
6	Total Comprehensive Income for the Period (Comprising Profit/(Loss) for the Period (after tax) and Other Comprehensive Income (after tax))	89.75	48.77	138.86			
7	Equity Share Capital	58.85	58.85	58.85			
8	Other Equity excluding Revaluation Reserve as shown in Audited Balance Sheet as of 31 st March, 2020			1,628.09			
9	Earnings Per Share (of ₹ 5/- each)	7.61	4.14	11.77			
	Basic :	7.61	4.14	11.77			
	Diluted :	7.61	4.14	11.77			

Notes:
1. The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on 4th November, 2020.
2. Standalone Financial Information of the Company, pursuant to Regulation 47(1)(b) of SEBI (LODR) :

Particulars	Quarter ended			Six Months ended		
	30.09.2020	30.09.2019	30.09.2020	30.09.2020	30.09.2019	30.09.2020
	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited
Turnover	1063.10	942.25	1896.42			
Operating Profit (EBITDA)	205.05	155.42	356.56			
Profit before Tax (before Exceptional Items)	117.61	72.75	182.91			
Profit before Tax (after Exceptional Items)	117.61	72.75	182.91			
Profit after Tax	80.58	45.91	125.00			

3. The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the websites of Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com and also on Company's website at www.jklakshmicement.com.

Place: New Delhi
Date: 04th November, 2020

Vinita Singhania
(Vice Chairman & Managing Director)

ADMIN OFFICE: NEHRU HOUSE, 4, BAHADUR SHAH ZAFAR MARG, NEW DELHI - 110002
REGD. OFFICE : JAYKAPPURAM - 307019, DIST. SIROHI, RAJASTHAN
WEBSITE : WWW.JKLAKSHMICEMENT.COM | E-mail : jkci.investors@jkl.com | Fax No. 91-011-23722251 | CIN : L74999RJ1938PLC019511

THE WATERBASE LIMITED
Regd. Off: Ananthapuram Village, T.P. Gudur Mandal, Nellore, Andhra Pradesh - 524344
CIN: L05005AP1987PLC018436
Phone: +91 9100018037
Email: investor@waterbaseindia.com
Website: www.waterbaseindia.com

BOARD MEETING NOTICE
Pursuant to Regulation 29 read with regulation 47 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015, notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on **Thursday, 12th November 2020**, to consider and approve, inter-alia, the Un-audited financial results as per IND AS, for the quarter ended **30th September 2020**.

The said notice may be accessed on the company's website: http://waterbaseindia.com/investor_relations.php and may also be accessed on the Stock Exchange website <https://bseindia.com>

For The Waterbase Limited
R.Achuthan
Company Secretary & Compliance Officer
Chennai, 4th November, 2020

JINDAL STAINLESS (HISAR) LIMITED

EXTRACTS OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30 SEPTEMBER 2020

(₹ in crore except per share data)

Sr. No.	Particulars	Standalone			Consolidated						
		For the quarter ended		For the half year ended	For the year ended	For the quarter ended		For the half year ended		For the year ended	
		30 Sept 2020	30 Sept 2019	30 Sept 2020	30 Sept 2019	31 March 2020	30 Sept 2020	30 Sept 2019	30 Sept 2020	30 Sept 2019	31 March 2020
1	Total income from operations	2,076.42	1,970.73	2,819.27	4,118.01	8,339.69	2,298.46	2,276.46	3,150.87	4,648.81	9,379.00
2	EBITDA*	248.10	241.30	287.80	478.37	861.77	291.28	268.09	334.07	520.73	935.17
3	Net Profit/(loss) for the period (before tax, exceptional and/or extra ordinary items)	139.04	122.46	68.07	238.80	382.85	179.13	136.38	101.67	260.08	450.68
4	Net Profit/(loss) for the period before tax (after exceptional and/or extraordinary items)	149.00	126.62	83.47	254.26	401.56	216.39	154.05	104.23	305.64	496.69
5	Net Profit/(loss) for the period after tax (after exceptional and/or extraordinary items)	111.26	82.23	61.54	166.23	320.33	166.98	102.89	74.29	207.57	392.87
6	Total comprehensive income for the period (comprising profit/(loss) for the period (after tax) and other comprehensive income (after tax))	111.11	81.98	61.16	165.73	319.54	170.51	102.82	77.75	208.39	406.56
7	Paid up equity share capital (face value of ₹ 2/- each)	47.19	47.19	47.19	47.19	47.19	47.19	47.19	47.19	47.19	47.19
8	Other equity					1,789.06					2,223.82
9	Earning per share (EPS) (face value of ₹ 2/- each)										
	a) - Basic	4.72	3.49	2.61	7.05	13.58	7.08	4.36	3.15	8.80	16.65
	b) - Diluted	4.72	3.49	2.61	7.05	13.58	7.08	4.36	3.15	8.80	16.65

*EBITDA = Earnings before interest, tax, depreciation & amortization and other income

Notes:
1. The above is an extract of the detailed format of quarterly and half yearly financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of quarterly and half yearly financial results are available on the company's website: (www.jshstainless.com) and on the websites of Bombay Stock Exchange (www.bseindia.com) and the National Stock Exchange of India Ltd. (www.nseindia.com).
2. The financial results of the company for the quarter and half year ended 30 September 2020 have been reviewed by the audit committee and approved by the board of directors at their respective meetings held on 04 November 2020 and the limited review of the same has been carried out by the auditors.
3. These results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under section 133 of the Companies Act 2013 and other recognized accounting practices and policies to the extent applicable.
4. Previous period/year figures have been regrouped/ reclassified/recast, wherever necessary, to make them comparable.

Place: Hisar
Date: 04 November, 2020

By Order of the Board of Directors
For Jindal Stainless (Hisar) Limited
Abhyuday Jindal
Managing Director

JSL JINDAL STAINLESS
(CIN: L27205HR2013PLC049963)
Regd. Office: O.P. Jindal Marg, Hisar-125 005 (Haryana)
Tel: (01662) 222471-83 | Fax: (01662) 220499
Email Id. for Investors: investorcare.jshl@jindalstainless.com, Website: www.jshlstainless.com

தமிழகம் முழுவதும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் நடைபெறுகிறது

பள்ளிகள் திறப்பு: பெற்றோர், நிர்வாகிகளிடம் 9-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம்

சென்னை, நவ.5- பள்ளிகள் திறப்பு பற்றி வரும் 9-ந்தேதி தமிழகம் முழுவதும் மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கருத்து நிர்வாகிகள், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

இது குறித்து பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினால் கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக தமிழகத்தில் குறைந்துவரும் சூழ்நிலையில், கல்வியாளர்களும் மாணவர்களின் கல்விநலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு நடைபெறும் உயர் வகுப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிகளை மத்திய அரசு, 30.9.2020 அன்று வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15.10.2020க்கு பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளை மாநில அரசுகள் படிப்படியாக திறக்க அனுமதித்துள்ளது. எனினும் வருவாய் மற்றும்

பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் தொற்று நோய் சிறப்பு வல்லுநர் குழுவின் கலந்து ஆலோசிக்கப்பட்டு, வரும் 16ந்தேதி முதல் 9, 10, 11 மற்றும் 1ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளை திறந்திடலாம் என அரசால் அறிவிக்கப்பட்டது. மேலும், நாம் நடைமுறை கிரிஸ்துமஸ், புகழ்போட்டு மற்றும் பொங்கல் திருநாள் விடுமுறைகள் வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்கள் பாடங்களை முழுமையாக கல்வி தொலைக்காட்சி வாயிலாகவோ அல்லது இணையவழி வாயிலாகவோ கற்பது அவர்களுக்கு முழுமையான நிறைவான அளிக்காது என்பதையும், ஆசிரியர்கள் மூலமாக நேரடியாக வகுப்பறையில் கற்பதன் மூலமாகத்தான் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்துகொண்டு கற்பதற்கும், தேர்வினை எதிர்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி அந்தந்த பள்ளி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடிப்படையிலேயே மாநிலத்தின் வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக பள்ளிகள் திறப்பு குறித்து சிலகருத்துகள் வெளியிடப்பட்டு வருகிறது.

கருத்துகேட்பு கூட்டம்
இந்த நிலையில் இதுகுறித்து ஏற்கனவே பெற்றோர், கல்வியாளர்களின் கருத்துகள் அரசால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இருந்த போதிலும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்தந்த அரசு பள்ளிகள், அரசு உதவிப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துகளை பெற்றோர் ஏதுவாக வருகிற 9ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக டி.பாஸ்கர பாண்டியன் நியமனம்

சென்னை, நவ.5 செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை புதிய இயக்குனராக டி.பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.



சென்னை, நவ.5 செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை புதிய இயக்குனராக டி.பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: வெளிநாட்டு பயிற்சியை நிறைவு செய்து வந்துள்ள ஹர்சகாப் மீனா, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். மேற்கால விடுப்பை முடித்துள்ள நிலையில் ஜே.இ.பத்மஜா, பெரும்புலவர் சப-கலெக்டராக நியமிக்கப்படுகிறார். முதலமைச்சர் தனிப்பிரிவின் தனி அதிகாரி டி.பாஸ்கர பாண்டியன், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் இயக்குனராக மாற்றப்படுகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அலுவல் சாரா துணைச்செயலாளராகவும் அவர் இருப்பார். தமிழ்நாடு அரசு கேபினி டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக டி.பாஸ்கர பாண்டியன் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். கனிமவளம் மற்றும் சுரங்கங்கள் இயக்குனர் மற்றும் டாமின் நிறுவன

இந்த கருத்து கேட்பு கூட்டங்களில், 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.ஜெயக்குமார் பேட்டி
அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறிய தாவது: மருத்துவர் வல்லுனர்கள் குழு ஆலோசனை பெற்று தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இது மக்களுடைய அரசு. பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் வரும்போது, அரசு பிடிவாத போக்கை கடைப்பிடிப்பது இல்லை. இதில் எந்த குழப்பமும் இல்லை. கருத்துகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்ற அடிப்படையில் இந்த கருத்து கேட்பு கூட்டம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அதில் பெறப்படும் கருத்துகள் மூலமாக நிச்சயமாக ஒரு முடிவுக்கு வரமுடியும். அந்த அடிப்படையில் தான் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் பின்வாங்கவோ அல்லது முன்னூக்கு பின் முரணானதோ என்பதெல்லாம் கிடையாது என்றார்.



போலீஸ் ரோந்து வாகனங்கள் மூலம் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் திட்டம்: கமிஷனர் மகேசுக்குமார் அகர்வால் துவக்கினார்

சென்னை, நவ.5 சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் பொது மக்களிடம் மனுக்கள் வாங்கும் புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் மகேசுக்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். சென்னையில் 136 போலீஸ் நிலையங்களும், 35 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களும் உள்ளன. இந்த போலீஸ் நிலைய எல்லைகளில் 355 ரோந்து வாகனங்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றன. இந்த ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு அவற்றின் நடமாட்டம் பற்றியும் கண்காணிக்கப்படுகின்றன. சில ரோந்து வாகனங்களில் கண்காணிப்பு கேமராகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ரோந்து வாகனங்கள் மூலம் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் புதிய திட்டம் ஒன்று சென்னை போலீஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த புதிய திட்டத்தின் தொடக்க விழா நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் மகேசுக்குமார் அகர்வால் கலந்துகொண்டு இந்த புதிய திட்டத்தை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கூறியதாவது: போலீஸ் நிலையங்களுக்கு நேரில் சென்று புகார் கொடுக்க முடியாத பொதுமக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். வீடு தேடிச்சென்று பொதுமக்களுக்கு உதவி செய்யும் திட்டத்தின் அடிப்படையில் இந்த புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லையிலும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒரு இடத்திலும், மாலை 3 மணியில் இருந்து 5 மணி வரை இன்னொரு இடத்திலும் ரோந்து வாகனங்கள் நின்றிருக்கும். பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் மனுக்களை அந்த நேரது வாகனங்களில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர்களிடம் கொடுக்க வேண்டும். உடனடியாக தீர்க்கப்படும் குறைகளை இருந்தால் அவ்வேளையில் தீர்த்து வைக்கப்படும். உயர் அதிகாரிகள் மூலம் தீர்க்கப்படும் குறைகளை இருப்பின் அந்த புகார் மனுக்களுக்கு சி.எஸ். ஆர். ரீதியு கொடுக்கப்படும். பின்னர் அந்த மனுக்கள் போலீஸ் நிலையங்களில் உரிய உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கும் போது, புகார் கொடுத்தவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அனுப்பப்படும். 248 ரோந்து வாகனங்கள் இந்த பணிக்காக பயன்படுத்தப்படும். இந்த திட்டம் சிறப்பாக செயல்பட அந்தந்த பகுதி துணை கமிஷனர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

TAKE
Enabling Business Efficiencies

டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட்

மதிவு அலுவலகம்: என. 27, டேக்ஸ் லாட், ரோடு, நங்கூர்பாக்கம், சென்னை - 600 034, தமிழ்நாடு. CIN: L63099TN2000PLC043318 இணையதளம்: www.takesolutions.com

அறிவிப்பு

சேவி விதிமுறை 29 மற்றும் 47 (பட்டியல் பொறுப்பு மற்றும் வெளியீடு/தகவல் தேவைகள்) விதிகள் 2015-ன் விதி 29 மற்றும் 47ன்படி, 30 செப்டம்பர் 2020 முடிந்த காலண்டுகளை தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை பரிசீலித்து ஒப்புதல் கூட்டம் விளாங்கியமை, 12.11.2020 அன்று காலை 11:00 மணிக்கு கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் நடைபெறும் என்ற தலைமீது அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல் www.takesolutions.com என்ற கம்பெனியின் இணையதளத்திலும் மற்றும் www.bseindia.com மற்றும் www.nseindia.com என்ற பங்கு வந்தக இணையதளங்களிலும் கிடைக்க பெறும்.

டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்புதல்/-

இடம் : சென்னை
தேதி : நவம்பர் 05, 2020

அபரன்ஷ் சிங்
நிறுவனர் செயலர்

பொது அறிவிப்பு

தீர்க்கண்ட அட்டவணைமில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ள இனி "மேற்கொள்ள செத்து" என்று குறிப்பிடப்படும்) தமிழ்நாடு, கருச்சேரம் மாவட்டம், வாலாஜாபுரம் தாலுகா, வாரணாசி சிற்றூரின் பல்வேறு சர்வே எண்களில் அடங்கிய 29.32 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள செத்துகள் மற்றும் நிலப்பகுதி முழுவதற்கும் ஏராள இண்டஸ்ட்ரியல் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் ஹேண்ட்லிங் பிளாண்டிங் ("உரிமையாளர்") உரிமையாளர்கள் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. அரசு பிளாண்டிங் டெட்லிண்டிங் மேற்கொள்ள செத்துகள் அடங்கிய உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளன.

மேற்கொள்ள செத்து தொட்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள அரசு ஆலோசனைகள் ("ஆலோசனைகள்") கணமும் போலீஸிடம் மற்றும் அலுவலக அமைப்புகள் குடியில்லை என்று உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் என்று இதன் மூலம் அனைத்து உட்படுத்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

(i) 25.05.1983 தேதியிடப்பட்ட பரிசீலனை பதவியின் மற்றும் 1661 of 1983 என்ற எண் கொண்ட தந்திரமார பதிவு செய்யப்பட்டுள்ளது.

(ii) 16.11.2010 தேதியிடப்பட்ட ஜெனரல் பவர் ஆப் அட்டர்னி திரு. P. மகேந்திரன் மற்றும் திரு. R. மாசி ஆகியோருக்கு ஆதரவாக 962/2010 என்ற எண் கொண்ட திறைவேற்றப்பட்டது. இது 938 of 2010 என்ற எண் கொண்ட பத்திரமார வாலாஜாபுரம் சர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(iii) 23.11.2010 தேதியிடப்பட்ட ஜெனரல் பவர் ஆப் அட்டர்னி திரு. P. மகேந்திரன் மற்றும் திரு. R. மாசி ஆகியோருக்கு ஆதரவாக 962/2010 என்ற எண் கொண்ட பத்திரமார பதிவு செய்யப்பட்டுள்ளது.

(iv) 02.11.2019 தேதியிடப்பட்ட ஜெனரல் பவர் ஆப் அட்டர்னி திரு. வேகநாதன் மற்றும் திரு. துரைமுருகே ஆதரவாக திறைவேற்றப்பட்டது. இது 44 of 2019 என்ற எண் கொண்ட தந்திரமார வாலாஜாபுரம் சர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(v) 09.09.1971 தேதியிடப்பட்ட தீர்வு பதவியின் திருமதி கேசவிநந்தம்மாள் ஆதரவாக திரு. துரைமுருகே மற்றும் திரு. வேகநாதன் ஆதரவாக திறைவேற்றப்பட்டது. இது 2208 of 1971 என்ற எண் கொண்ட பத்திரமார வாலாஜாபுரம் சர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(vi) 10.06.1976 தேதியிடப்பட்ட பரிசீலனை பதவியின் மற்றும் திறைவேற்றப்பட்டது. இது 912 of 1976 என்ற எண் கொண்ட பத்திரமார வாலாஜாபுரம் சர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(vii) 17.01.1995 தேதியிடப்பட்ட விதிமுறை பத்திரம் 80 of 1939 என்ற எண் கொண்ட பத்திரமார பதிவு செய்யப்பட்டு வேகநாதன் பிள்ளைக்கு ஆதரவாக திருமதி: பூண்டிசாமிமாள் அவர்களின் திறைவேற்றப்பட்டது.

(viii) 23.11.2010 தேதியிடப்பட்ட ஜெனரல் பவர் ஆப் அட்டர்னி திருமதி. கேசவிநந்தம் மற்றும் துரைமுருகே திரு. மகேந்திரன் மற்றும் திறைவேற்றப்பட்டது. இது 938/2010 என்ற எண் கொண்ட பத்திரமார பதிவு செய்யப்பட்டுள்ளது.

(ix) 01.01.1975 முதல் 26.10.1986 வரையிலான காலத்திற்கு 26.10.2018 தேதியிடப்பட்ட 5136 என்ற எண் கொண்ட விலக்க சன்றிப்பு

(x) திரு. வேகநாதன் என்பவரின் பெயரில் வாரணாசி சிற்றூரில் சந்தேக சிற்றூர் நிர்வாக அதிகாரியால் பசலி ஆண்டு 1419 (2010) அன்று வழங்கப்பட்ட அங்கம்

(xi) 24.10.2014 தேதியிடப்பட்ட நதிநீர்வள பரிசீலனை பத்திரம் 26.10.2018 தேதியிடப்பட்ட 5136 என்ற எண் கொண்ட விலக்க சன்றிப்பு

(xii) 31.01.2011 என்ற எண் கொண்ட பத்திரமார காலத்திற்கு 24.10.2018 தேதியிடப்பட்ட 4588 என்ற எண் கொண்ட விலக்க சன்றிப்பு

(xiii) சிற்றூர் அபிவிருத்தி திட்டம், மேகன் என்பவரின் பெயரில் உள்ள பட்டி நெ.106 மற்றும் வேகநாதன் பெயரில் உள்ள பட்டி நெ.123.

(xiv) 01.01.1975 முதல் 31.12.1986 வரையிலான காலத்திற்கு 01.11.2018 தேதியிடப்பட்ட 5129 என்ற எண் கொண்ட விலக்க சன்றிப்பு

(xv) வாரணாசி சிற்றூரில் சந்தேக சிற்றூர் நிர்வாக அதிகாரியால் பசலி ஆண்டு 1419 (2011) அன்று வழங்கப்பட்ட அங்கம் சன்றிப்பு திருமதி. சண்முகம் என்பவரின் பெயரில் உள்ள பட்டி நெ.37.

(xvi) திரு. வேகநாதன் அவர்களின் பதிவு செய்யப்பட்ட 14.6.1981 தேதியிடப்பட்ட விதிமுறை பத்திரம் 06.12.1981

(xvii) 25.12.2012 தேதியிடப்பட்ட 23.08.2015 வரையிலான காலத்திற்கு 24.08.2015 தேதியிடப்பட்ட 7281 என்ற எண் கொண்ட விலக்க சன்றிப்பு

(xviii) வாலாஜாபுரம் துணை பதிவு மாவட்டத்தில் 17.12.1984 பதிவு செய்யப்பட்ட 14.03.1984 தேதியிடப்பட்ட திரு. கண்ணப்பன் தீர்வு பத்திரம்

(xix) திரு. வேகநாதன் பிள்ளை திரு. கண்ணப்பன், திருமதி தேவிவிஜயம் மற்றும் திருமதி சந்திரா சிங்கம், திரு. கோபால் பிள்ளை குமரநாதன் ஆகியோருக்கிடையே 07.09.1968 தேதியிடப்பட்ட பரிசீலனை பதவியின்

(xx) 01.01.1988 முதல் 23.09.2018 வரையிலான காலத்திற்கு வாலாஜாபுரம் துணை பதிவு அலுவலகத்தில் வழங்கப்பட்ட 24.09.2018 தேதியிடப்பட்ட 4601 என்ற எண் கொண்ட விலக்க சன்றிப்பு

(xxi) துரைமுருகே என்பவரின் பெயரில் பசலி ஆண்டு 1420 (2011) 09.06.2011 தேதியிடப்பட்ட

(xxii) வாரணாசி சிற்றூரில் சந்தேக சிற்றூர் நிர்வாக அதிகாரியால் பசலி ஆண்டு 1412 (2011) அன்று வழங்கப்பட்ட அங்கம் சன்றிப்பு தகவல் திரு. வேகநாதன் என்பவரின் பெயரில் உள்ள பட்டி நெ.106 மற்றும் வேகநாதன் பெயரில் உள்ள பட்டி நெ.123.

(xxiii) திரு. வேகநாதன் பிள்ளைக்கு ஆதரவாக திரு. புன்னியகோட்டியால் 25.3.1941ல் பதிவு செய்யப்பட்ட எண். 583/1941 விதிமுறை பத்திரத்தின் தகவல்

மேற்கொள்ள செத்து விவரம் எவ்வகையிலும் உரிமையாளர்கள், உரிமையாளர்கள் இடையில் அல்லது விருப்பகளை, பரிசீலனை, ஒப்படைப்பு, குத்தகம், துணை குத்தகம், கீழ்க்கண்ட விடுப்பு மற்றும் உரிமம், ஆகியவற்றில் உரிமம், அடங்கிய, அபிவிருத்தி உரிமங்கள், வில்-பெண்டிங், பாம்பர், பரிசீ, உரிமம், எட்டமை, பரிசீலனை, பரிசீலனை, எளிதாக்குதல், நம்பிக்கை, உடனடி, உடன்படிக்கை, நிதிநலனை, குறிப்பாக அல்லது வேறு இயற்கையான ஏதாவது இடத்தை அது குறித்து எடுத்துக்கொள்ளும் அவற்றின் ஆதர சன்றிப்பு இடம் வெளியிட 7 (ஏழு) நாட்களுக்குள் தீர்க்கண்ட உரிமையாளர் உள்ள கையெழுப்பப்பட்டவர்களுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அத்தகைய பரிசீலனை உரிமையாளர்கள் தள்ளுபடியாக அல்லது கைவிடப்படும். இது எந்த வகையிலும் உரிமையாளர்கள் உட்படுத்தாது. அரசு பிளாண்டிங் டெட்லிண்டிங் மேற்கொள்ள செத்து அடங்கிய எவ்வகையிலும் பதிக்காது.

இங்குள்ள அட்டவணை குறிப்பிடுவது:
(மேற்கொள்ள செத்து விவரம்)

தீர்க்கண்ட அட்டவணைமில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ள இனி "மேற்கொள்ள செத்து" என்று குறிப்பிடப்படும்) தமிழ்நாடு, கருச்சேரம் மாவட்டம், வாலாஜாபுரம் தாலுகா, வாரணாசி சிற்றூரின் பல்வேறு சர்வே எண்களில் அடங்கிய 29.32 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள செத்துகள் மற்றும் நிலப்பகுதி முழுவதும்

TVS

சுந்தரம் ஃபாஸனாஸ் லிமிடெட்

CIN: L35999TN1962PLC004943

மதிவு பெற்ற அலுவலகம் & காப்பீட்டை அலுவலகம்: 98A, 7வது தளம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மலியாப்பூர், சென்னை - 600 004

தொலைபேசி: +91 - 44 - 28478500 | தொலைநகல்: +91 - 44 - 28478510 | மின்னஞ்சல்: investorshelpdesk@stl.co.in | இணையதளம்: www.sundram.com

30.9.2020-ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டிக்கான தணிக்கை செய்யப்படாத தனித்த மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள்

(₹ கோடிக்களில்)

வ. எண்	விவரங்கள்	தனித்த				ஒருங்கிணைந்தது			
		முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த அரையாண்டு						
		30.09.2020	30.09.2019	30.09.2020	30.09.2019	30.09.2020	30.09.2019	30.09.2020	30.09.2019
தணிக்கை செய்யப்படாதது									
1.	வியாபார நடவடிக்கைகளின் மூலம் மொத்த வருமானம்	766.85	1,043.58	766.82	889.33	1,262.50	889.18		
2.	வரி மற்றும் விதிவிலக்கு வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்)	130.65	99.25	97.50	138.79	106.84	98.92		
3.	வரிக்கு முன் மற்றும் விதிவிலக்கு வகைகளுக்குப் பின் நடப்புக் காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்)	130.65	99.25	97.50	138.79	106.84	98.92		
4.	வரிக்கு பின் நடப்புக் காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்)	97.36	73.88	71.07	103.64	78.21	71.33		
5.	நடப்புக் காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் / (நடப்புக் காலத்திற்கு வரிக்குப்பின் இலாபம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப்பின் இர விரிவான வருமானம் உள்ளடங்கியது)	102.24	79.21	55.80	106.10	83.95	54.02		
6.	சமங்கு லாபநஷ்டம் (முக மதிப்பு ரூ.1/- ஒரு பங்குக்கு முழுதும் பெறப்பட்டது)	21.01	21.01	21.01	21.01	21.01	21.01		
7.	ஒரு பங்கு வருமானம் (இரிஎஸ்) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு) (முகமதிப்பு ரூ. 1/- ஒவ்வொன்றும்) (ஆண்டு விகிதம் செய்யப்படவில்லை) (ரூபாயில்)	4.64	3.52	3.38	4.87	3.60	3.36		
	அ. அடைபட்டது	4.64	3.52	3.38	4.87	3.60	3.36		

குறிப்புகள் :

- மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் பங்கு சந்தைகளுக்கு தாக்கம் செய்யப்பட்டுள்ள விரிவான காலாண்டுகளை நிதிநிலை முடிவுகளின் கருக்கம் ஆகும். நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் டி.டாக் என்ஸ்சேசூசின் இணையதளங்கள் www.bseindia.com, www.nseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.sundram.com ஆகியவற்றில் கிடைக்கும்.
- மேற்கண்ட 30-09-2020 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டிக்கான நிதி நிலை முடிவானது தணிக்கையாளர்களால் வரையறுக்கப்பட்டுள்ள அளவு தணிக்கை செய்யப்பட்டது மற்றும் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- இன்று நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் 2020 - 2021ம் நிதியாண்டிற்கு ஒவ்வொரு பங்கிற்கும் இடைக்கால டிவிடெண்டாக ரூ.1.30 வீதம் [130%] வரங்க அறிவிக்கப்பட்டது. இத்தொகை பதிவு நாளான நவம்பர் 14, 2020 அன்று உறுப்பினர் பதிவேடு மற்றும் பெயரிட்டாளர்களில் காதி வைக்க மற்றும் / அல்லது பின்வருவதில் இடம் பெற்றிருக்கும் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும்.

சென்னை நவம்பர் 4, 2020

ERP சாட் சிஸ்டம்ஸ் லிமிடெட்

108, டிரான்ஸ்மில் நெஸ்ட், காமகோட நகர், 3வது பிரதான சாலை, பள்ளிக்கோணை, சென்னை-600 100 | போன் : +91 7338855022 | Email id: info@erpsoft.com | CIN: L67120TN1994PLC029563

அறிவிப்பு

SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015-ன் விதி 29 மற்றும் 47ன்படி, 30 செப்டம்பர் 2020 முடிந்த காலண்டுகளை தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை பரிசீலித்து ஒப்புதல் கூட்டம் விளாங்கியமை, 12.11.2020 அன்று காலை 11:00 மணிக்கு கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் நடைபெறும் என்ற தலைமீது அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல் www.takesolutions.com என்ற கம்பெனியின் இணையதளத்திலும் மற்றும் www.bseindia.com மற்றும் www.nseindia.com என்ற பங்கு வந்தக இணையதளங்களிலும் கிடைக்க பெறும்.

டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்புதல்/-

இடம் : சென்னை
தேதி : 4.11.2020

K. பாரதி ரெட்டி
நிறுவனர் செயலர்

சுந்தரம் ஃபாஸனாஸ் லிமிடெட்டிற்காக ஒப்புதல்/-

இடம் : சென்னை
தேதி : 04.11.2020

சி.கே.வி. சேஷா
நிறுவனர் செயலர்

அனைத்து கட்டிடங்கள் மற்றும் அங்கு கட்டப்படும் கட்டிடங்கள்

வ. எண்	உருப்படிக் கண்கள்	சர்வே எண்கள்	நில அளவு ஏக்கர்கள்
1	2	46/2A	0.26
2	2	46/2B	0.27
3	3	35	0.19
4	2	37	0.27
5	4	31/2A1B	0.2
6	3	33 part	0.16
7	3	34/2A2	0.02
8	3	34/2B	0.45
9	3	34/3	0.16
10	3	30/1A	0.29
11	3	39/1	0.99
12	5	39/4	0.09
13	4	40	0.11
14	4	41	0.23
15	4	42/1	0.4
16	6	48/1	0.66
17	7	39/2	0.34
18	3	39/3	0.11
19	8	109/3B2	0.85
20	9	47	0.23
21	2	48/6	0.26
22	10	46/4B	0.3
23	10	31/1	0.27
24	11	31/2A1A	0.09
25	2	34/1	0.3
26	3	34/2A1	0.14
27	12	36/1	0.38
28	2	36/2	0.37
29	13	109/3B3	0.45
30	2	109/4	0.51
31	14	46/3	0.53
32	15	48/10	0.23
33	15	48/8	0.1
34	15	48/9A	0.91
35	2	49	0.08
36	3	38/1B	0.26
37	16	38/2	0.53
38	3	38/1A	0.27
39	2	48/2	0.57
40	17	48/5	0.35
41	4	48/7	0.61
42	4	50/2	0.05
43	18	121/1B	0.7
44	19	110/17	0.32
45</			